



ஓவியக்கலை

வள்ளி, அம்மாவுடன்பள்ளிக்குச்சென்றாள். அப்போது குமரன் அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தான். குமரன், வள்ளியின் அத்தை மகன்.

அத்தை : குமரா.. குமரா..

குமரன் : வணக்கம் அத்தை!

அத்தை : வணக்கம் குமரன்!

குமரன் : வள்ளி நேற்று ஏன்! நீ பள்ளிக்கு வரவில்லை?

வள்ளி : நான் ஊருக்குச் சென்று இருந்தேன் குமரா. ஆமாம்!...

கையில் என்ன வைத்திருக்கிறாய்?

குமரன் : இதுவா!.. இன்று நான் ஓவியப்போட்டிக்காக வரைந்த ஓவியம்.

வள்ளி : மிகவும் நன்றாக வரைந்திருக்கிறாயே! அம்மா.. ஓவியம் என்றால் என்ன?

அத்தை : குமரா... வள்ளியின் கேள்விக்கு நீயே பதில் சொல்லேன் பார்க்கலாம்!.

குமரன் : ஓவியம் என்றால் விலங்குகள், பறவைகள்,

இயற்கைக்காட்சிகள் போன்றவற்றைப் படங்களாகத் தீட்டுவது,

அதாவது வரைவது.



ஓவியக்கலை

அத்தை : சரிதான்!.. ஓவியத்தை எதிலெல்லாம் வரைந்து பார்த்திருக்கிறீர்கள்?

வள்ளி, குமரன்: கோவில்களில், குகைகளில், சுவரில், காகிதத்தில், கண்ணாடியில், திரைச்சீலையில், அழகுசாதனப்பொருட்களில்..

அத்தை : மிகவும் சரி!.. இப்போதெல்லாம் உடலில் கூட ஓவியம் வரைகிறார்கள். பலவிதமான வாசனைத்திரவியங்கள், பாசிகள் போன்றவற்றையும் ஓவியத்தில் பயன்படுத்துகிறார்கள். வள்ளி!.. நீ கூட உனக்குத் தெரிந்த விலங்குகள், பறவைகளை காகிதத்தில் வரைந்து பழகேன்!

வள்ளி : 'நானும் முயற்சி செய்கிறேன் அம்மா!'

அத்தை : 'இன்னும் தெளிவாகச் சொல்கிறேன்!. கேளுங்கள்! நம் மனதில் தோன்றுவதை வாய் திறந்து பேசாமல் படங்களின் மூலம் தெரியப்படுத்துவதை ஓவியம் என்பர். மொழி உருவாவதற்கு முன் மனிதன் படம் வரைந்து தான் தன் கருத்தை வெளிப்படுத்தினான்.'

குமரன் : அது... சித்திர எழுத்துதானே? அத்தை : ம்ம்ம்! சரியாகச் சொன்னாய்!.

குமரன் : உங்களிடமிருந்து நான் ஓவியம் பற்றி அதிகமாகத் தெரிந்து கொண்டேன் அத்தை! நன்றி



ஓவியக்கலை

அத்தை : நன்றி குமரா! ஓவியப்போட்டியில் உனக்கே முதல் பரிசு கிடைக்க எனது வாழ்த்துக்கள்.
குமரன்: நன்றி அத்தை. வருகிறேன் வள்ளி!

I. பயிற்சிகள்:

1. ஓவியம் என்றால் என்ன?
2. ஓவியங்களை எங்கு பார்த்ததாக வள்ளியும் குமரனும் கூறினர்?
3. ஓவியங்களில் எவற்றையெல்லாம் பயன்படுத்துவதாக அத்தை கூறினார்?
4. ஆதிமனிதன் எப்படி கருத்துக்களை வெளிப்படுத்தினான்?
5. அத்தை கூறிய வாழ்த்துச் செய்தி என்ன?

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. மனதில் உள்ள செய்தியை _____ வெளிப்படுத்துவது ஓவியம்.



ஒவியக்கலை

2. உடலில் கூட _____ வரைகின்றனர்.

III. சேர்த்து எழுதுக:

1. ஒவியம் + போட்டி =

2. இயற்கை + காட்சி =

3. திரை + சீலை =

4. வாசனை + திரவியம் =

5. ஒவியம் + கலை =

iv. முதல் எழுத்தை மாற்றி புதிய சொல் உருவாக்குக:

1. குகை புகை _____

2. வாய் காய் _____

3. கலை சிலை _____

4. படம் குடம் _____

5. உடல் கடல் _____

v. உங்களுக்குத் தெரிந்த ஏதேனும் ஒரு ஒவியத்தை வரைந்து வண்ணமிடுக குழந்தைகளே!



ஓவியக்கலை

